

வரி அட்டவணை இலக்கம்: 05

ஊழியத்திலிருந்தான திரண்ட ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் மீதான கழிப்பணவு

01. ஊழியத்திலிருந்தான கிடைக்கும் மாதாந்த வழக்கமான வரிக்குட்பட்ட இலாபங்கள் மற்றும் ஈட்டுகைகளிலிருந்து வரியைக் கழிக்கும்போது, வரி அட்டவணை 1, 4, 6 அல்லது 7-ஐப் பொருத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும். ஊழியத்திலிருந்தான வரி அறவிட முடியுமான மாதாந்த கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் ரூபா 150,000/- இனை விட குறைவாக, ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் உயர்வான கொடுப்பனவு காரணமாக வரி மதிப்பீட்டாண்டின் எந்தவொரு மாதம் வரையிலும் ஊழியத்திலிருந்தான திரண்ட மாதாந்த கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் ரூபா 1,800,000/- இனை விஞ்சும் ஊழியர்கள் (வதிவுள்ளோர் அல்லது பிரசைசுள்) தொடர்பில் இந்த அட்டவணையானது 05 பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்.
02. மேலும் வரி மதிப்பீட்டாண்டினுள் ஊழியர் ஒருவர் அவரது ஊழியத்தை ஆரம்பிக்கும் அல்லது ஓய்வூதியம் பெறும் சந்தர்ப்பங்களில், ஊழியரது ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகளின் மற்றும் இலாபங்களின் மீதான வரி கழிப்பணவிற்கு வரி அட்டவணை இலக்கம் 05 பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.
03. ஊழியர் ஒருவர் ஏதேனும் மதிப்பீட்டு ஆண்டுக்குள் தமது ஆரம்ப ஊழியத்தினை முடிவுறுத்தியதன் பின்னர் வேறு ஊழியத்தினை பொறுப்பேற்பதாயின் அவ் ஊழியர் முதலாவது தொழில்தருநரினால் வழங்கப்பட்ட வரிக் கழிப்பணவு சான்றிதழ் (T-10) இரண்டாவது தொழில்தருநருக்கு (ஆணையாளர் நாயகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவாறு) வழங்கப்படவேண்டும். இரண்டாவது தொழில்தருநர் அவ் மதிப்பீட்டு ஆண்டிற்காக , திரண்ட ஊழிய வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு (முதலாவது சேவை வழங்குநரின் T-10 சான்றிதழில் ஊழியர் வருமானம் உட்பட) ,இவ் வரி அட்டவணையைப் பயன்படுத்தி வரியினை கழிக்க முடியும்.
04. ஏதேனும் மதிப்பீட்டு ஆண்டுக்குள் ஊழியரிடமிருந்து வரி அறவிட முடியுமான ஊதிய அதிகரிப்பு மற்றும் வரி அட்டவணை இலக்கம் 02 இன் கணிப்பீட்டில் எதிர்வரும் மாத்தத்திற்காக செலுத்தப்படவேண்டிய ஊதியத்தினை பயன்படுத்துவதன் காரணமாக அம் மதிப்பீட்டு ஆண்டிற்காக குறைவான வரி கழிப்பதற்கு அல்லது அதிகமான வரி கழிப்பதற்கு சந்தாப்பம் காணப்படுகின்றது. அவ்வாறான நிலமை, தொழில் தருனரால் மதிப்பீட்டு ஆண்டு இறுதி மாதம் (மார்ச்) இல் அடையாளம் காணப்படும் பட்சத்தில் ஆண்டிற்காக வரி கணிப்பீடு செய்வதற்கு, இவ் அட்டவணை ஏற்படையாதாகக் கொண்டு சீராக்கலை மேற்கொள்ள முடியும்.
05. திரண்ட ஈட்டுகை மற்றும் இலாபம் ரூபா 1,800,000/= விஞ்சும் மாதம் தொடக்கம் வரி கழிப்பணவு ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்னர் இவ் அட்டவணையை ஏற்படையதாகக் கொண்டு மதிப்பீட்டு ஆண்டு இறுதி வரை மாதாந்தம் கழிப்பணவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

கருக்கப்பட்ட வரி அட்டவணை – ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத்தொகை

ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத்தொகை (வரியிடற்பாலது)	வரி
1. ரூபா 1,800,000/- வரையில் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- வரியிலிருந்து நிவாரணம்
2. ரூபா 1,800,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 2,800,000/- இனை விஞ்சாத வரையில் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகையின் 6% கழி ரூபா 108,000/-
3. ரூபா 2,800,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 3,300,000/- இனை விஞ்சாத வரையில் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகையின் 18% கழி ரூபா 444,000/-
4. ரூபா 3,300,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 3,800,000/- இனை விஞ்சாத வரையில் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகையின் 24% கழி ரூபா 642,000/-
5. ரூபா 3,800,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 4,300,000/- இனை விஞ்சாத வரையில் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகையின் 30% கழி ரூபா 870,000/-
5. ரூபா 4,300,000/- இனை விஞ்சும் ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகை	- ஊழியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத் தொகையின் 36% கழி ரூபா 1,128,000/-

உதாரணம் 01:

திரு ஜயந்த அவர்கள் தனியார் கம்பனி ஒன்றின் ஊழியர் என்பதுடன் அவரது ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் ரூபா 150,000 இனை விட குறைவாகும். 2025 ஏப்ரலில் இலிருந்து 2026 பெப்ரவரி வரையிலான காலப்பகுதிக்கு அவரது ஊழியத்திலிருந்தான திரண்ட கிரமமான இலாபங்கள் (மிகையூதிய கொடுப்பனவுகளுடன்) ரூபா 1,900,000/- ஆகும். 2026 பெப்ரவரி இலிருந்து அவரது புதிய ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் ரூபா 200,000/- ஆகும்.

வரிக் கழிப்பனவானது பின்வருமாறு மேற்கொள்ளப்படுதல் வேண்டும்:

2026 பெப்ரவரி

ரூபா

2025 ஏப்ரலில் இருந்து 2026 பெப்ரவரி வரையில் திரண்ட ஊழிய வருமானம்

1,900,000

2026 பெப்ரவரியில் செலுத்தவேண்டிய வரி (வரி அட்டவணை 05 இன் பிரகாரம்)

6,000

2026 மார்ச்

2025 ஏப்ரலில் இருந்து 2026 மார்ச் வரையில் திரண்ட ஊழிய வருமானம்
(1,900,000 + 200,000)

2,100,000

ரூபா 2,100,000 மீதான வரி (வரி அட்டவணை 05 இன் பிரகாரம்)

18,000

கழி: 2026 பெப்ரவரியில் அறவிடப்பட்ட வரி

(6,000)

2026 மார்ச் இல் செலுத்தப்பட வேண்டிய வரி

12,000